28th October 1957]

எவ்வளவு தண்ணீர் கிடைக்கும், கீழ் பகுதி மேல் பகுதி. எவ்வளவு தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம் என்பதைப் பற்றி மறுபடியும் ஒரு விசாரணை செய்ய ஏற்பாடு செய்வார்களா ?

THE HON. SRI M. A. MANICKAVELU : இந்தப் புகார் மற்ற இடங்களிலும் ஏற்பட்டிருக்கிறது. அதையும் பரிசீலனை செய்வதற்கு ஏற்பாடு இருக்கிறது.

SRI K. R. VISWANATHAN : நீண்டகாலமாக அதில் அநேக ஏழை விவசாயிகள் பயிரிட்டு வந்திருக்கிறார்கள். கடந்த மூன்று ஆண்டு காலமாகத்தானே அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த மூன்று ஆண்டுகளாக மாத்திரம் அவர்களை ஏன் தடுத்து அபராதம் விதிக்க வேண்டும் ? நீண்டகாலமாகப் பயிரிட்டு வருபவர்களை ஏன் அனுமதிக்கக்கூடாது ?

THE HON. SRI M. A. MANICKAVELU : கீழே இருக்கிற ஆதனூர் கிராமத்தார்கள் முறையிட்டார்கள். அதனால் இந்த விஷயம் சர்க்காருக்குத் தெரியவந்தது.

Industrial Development Committee

* 14 Q.—SRI N. K. PALANISAMI : Will the Hon. the Minister for Industries be pleased to state—

(a) whether the Government have constituted an Industrial Development Committee for this State during 1957; and

(b) if so, whether it has submitted any detailed schemes for the starting of industries under public and private sectors?

THE HON. SRI R. VENKATARAMAN : (a) Yes, Sir.

(b) Sub-Committees have been constituted and the work is progressing.

SRI N. K. PALANISAMI : என்ன என்ன திட்டங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன என்பதை கனம் அமைச்சர் அவர்கள் சொல்வார்களா ?

THE HON. SRI R. VENKATARAMAN : இன்னும் திட்டங்கள் சமர்ப்பிக்கப்படவில்லை. இப்போதுதான் உப கமிட்டிகள் நியமித்திருக்கிறோம். அந்த உப கமிட்டிகள் எந்த எந்தத் தொழில்கள் சென்னை ராஜ்யத்தில் நடத்த முடியும் என்பதைப் பரிசீலனை செய்து இருக்கிறார்கள். உப கமிட்டியின் ரிப்போர்ட் வந்தவுடன் பொதுக் கமிட்டியானது அதைப் பரிசீலனை செய்யும்.

Palar waters.

* 15 Q.—SRI N. K. PALANISAMI : Will the Hon. the Minister for Public Works be pleased to state with reference to the answers given to questions Nos. 3342 and 3343 (starred) on 9th March 1956 and question No. 736 (unstarred) on 5th April 1956, the present stage of the dispute between the Madras and the Mysore Governments regarding impounding of Palar river waters?

THE HON. SRI P. KAKKAN : After two preliminary conferences a final conference of the Madras and Mysore Chief Engineers with the representatives of the Central Government was held at Bangalore from 28th June to 2nd July 1956 to discuss the dispute over the sharing of the Palar waters between Madras and